

என்.ஆர்.ஐ டெபாசிட் வரத்து \$37 பில்லியனைத் தாண்டியது: வங்கி டெபாசிட் வளர்ச்சி 10 ஆண்டுகளில் உச்சம்

ஆர்பிஐ அறிமுகப்படுத்திய எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் மூலம் \$36.72 பில்லியன் அந்நியச் செலாவணி டெபாசிட் வரத்து கிடைத்ததால் வங்கி டெபாசிட் வளர்ச்சி 15.4%-ஆக உயர்ந்தது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மாற்று விகித அபாயமின்றி இந்திய வங்கிகளில் அந்நிய செலாவணியில் டெபாசிட் செய்யும் திட்டமே எஃப்.சி.என்.ஆர்(பி) ஆகும்.

முக்கியச் செய்திக் குறிப்புகள்

- ஜூலை மாத இறுதியில் வங்கி டெபாசிட்டுகள் ஆண்டுக்கு **15.4%** வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது கடந்த **10 ஆண்டுகளில்** அதிகபட்சமாகும்.
- இதே காலத்தில் வங்கிக் கடன் வளர்ச்சி **19.4%**-ஆக அதிகரித்துள்ளது, இது **ஜூன் 2024**-க்குப் பிறகு அதிவேக வளர்ச்சியாகும்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் இரண்டு மாதங்களுக்குள் **எஃப்.சி.என்.ஆர்(பி)** கணக்குகளில் **\$36.72 பில்லியன்** அந்நியச் செலாவணியை டெபாசிட் செய்துள்ளனர்.
- ஆர்பிஐ-யின் சிறப்புத் திட்டத்தின் கீழ் **ஜூலை 31** வரை பெறப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி வரத்து சுமார் **\$41** பில்லியனை எட்டியது.
- 2013-இல்** பெறப்பட்ட **\$26 பில்லியன்** என்ற முந்தைய சாதனையை நடப்பு எஃப்.சி.என்.ஆர்(பி) டெபாசிட் வரத்து முறியடித்துள்ளது.
- ஆர்பிஐ** உருவாக்கிய இந்த சிறப்பு எஃப்.சி.என்.ஆர்(பி) சாளரம் **செப்டம்பர் 30, 2026** வரை செயல்படும்.
- ஜூலை இறுதியில் மொத்த டெபாசிட் நிலுவை **ரூ.269.4 லட்சம் கோடியாகவும்**, வங்கிக் கடன் நிலுவை **ரூ.220.8 லட்சம் கோடியாகவும்** இருந்தது.

உங்களுக்குத் தெரியுமா...!?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமெரிக்க டாலர், யூரோ போன்ற அந்நிய செலாவணிகளில் கணக்கு வைத்திருக்க **எஃப்.சி.என்.ஆர்(பி)** திட்டம் அனுமதிக்கிறது.

ஹில்டன் யங் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் **1934**-ஆம் ஆண்டைய ஆர்பிஐ சட்டத்தின் கீழ் **1935 ஏப்ரல் 1** அன்று இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி **1949 ஜனவரி 1** அன்று தேசியமயமாக்கப்பட்டது.

என்.ஆர்.ஈ கணக்குகள் இந்திய ரூபாயிலும், **எஃப்.சி.என்.ஆர்(பி)** கணக்குகள் அந்நிய செலாவணியிலும் பராமரிக்கப்படுகின்றன.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு **1999-ஆம் ஆண்டைய அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA)** கீழ் ஆர்பிஐ-யால் நிர்வகிக்கப்படுகிறது.

அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள் 1934-ஆம் ஆண்டைய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் **2-வது அட்டவணையில்** பட்டியலிடப்பட்டுள்ளன.

நினைவு அட்டை

எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தில் \$36.72 பில்லியன் வரத்தால் ஜூலை இறுதியில் வங்கி டெபாசிட் வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 15.4% எட்டியது.

பாடத்திட்ட தொடர்பு: குரூப் 1, குரூப் 2, மற்றும் குரூப் 2A அலகு 6 (இந்தியப் பொருளாதாரம்) மற்றும் அலகு 2 (நடப்பு நிகழ்வுகள்) தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமானது.

இலவச பள்ளிப் புத்தகங்கள்

எஸ்ஸார் அகாடெமி தளத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்களை இலவசமாகப் படித்துப் பயிற்சி பெறுங்கள்.

பள்ளிப் புத்தகங்கள்: essaaracademy.in/school-books